



இந்தியப் பொதுஉடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்) தண்டகாரணயச் சிறப்பு மண்டலக் குழு

செய்தி அறிக்கை

ஜூன் 1, 2015

அதானிக்கு எதிரான ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் போராட்டத்தை ஆதரிப்போம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான, விருப்பமான இந்தியாவின் பெருந் தொழிற்குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் ஜல், ஜங்குல், ஜமீன் (நிலம், நீர், காட்டு) வளங்களைக் கொள்ளையிடுவதை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இப்போராட்டம் நிலம் நீர் காடு ஆகியவற்றின் மீது மக்களுக்குள்ள உரிமையைப் பெறுவதற்காக உலகு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி ஆகும். 19,500 கோடி முதலீட்டுடன் குயின்ஸ் லேண்ட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் அதானி குழுமம் கையெழுத்திட்டுள்ளது. தங்கள் போராட்ட வழியில், ஏற்கனவே மக்கள் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளனர். எமது கட்சி ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் போராட்டத்தின் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டுள்ளது. அப்போராட்டத்தை இயதப்பூர்வமாக ஆதரிக்கின்றது. அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்கத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த இன்னும் அதிக வலிமையோடு தொடர்ந்து போராடுமாறு ஆஸ்திரேலியப் பழங்குடிகளை வேண்டிக் கொள்கிறோம்.

ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களின் தோள்கள் மீது தனது நெருக்கடியைச் சுமத்த உலக நிதி மூலதனம் முயன்று வருகின்றது. அந்த வகையிலேயே, தொடர்ந்து அதிக அளவில் பெரிய அணைகள், பெருந் தொழில்கள், பெருங் சுரங்கத் திட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளன. இந்த மாதிரியான ஒப்பந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை விரைவுப்படுத்தவே பச்சை வேட்டை நடவடிக்கை என்னும் பெயரிலான மக்கள் மீது போர் முடக்கி விடப்பட்டுள்ளது. இந்தியாவின் வனப் பகுதிகளில் வாழும் மக்களில் மிகப் பெரும்பாலானோர் பழங்குடிகள் ஆவர். அவர்கள் டாடா, எஸ்ஸார், ஜிண்டல், மித்தல், நெகோ, வேதாந்தா, போஸ்கோ, சலீம், டிபிஜி முதலான உள்நாட்டு, வெளிநாட்டுப் பன்னாட்டுப் பெருந் தொழில்குழுமங்களை எதிர்த்து, நிலம் நீர் காட்டு வளங்கள் மீதுள்ள தமது உரிமையை நிலைநாட்ட நன்கு அமைப்பாகி, போர்குணம் மிக்க வழியில் போரிடுகின்றனர். மக்கள் யுத்தத்தையும் மக்கள் இயக்கங்களையும் நன்கு ஒருங்கிணைந்து நடத்தும் எமது கட்சியின் தலைமையில் பெரும் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். தண்டகாரணயத்தில், பிகாரில், ஜார்கண்டில் தன்னாட்சியை நிறுவியுள்ளனர். சுரண்டும் அரசு அதிகாரத்தைத் தூக்கியெறிந்து விட்டு, கருவடிவிலான மக்கள் ஜனநாயக அதிகாரத்தின் அலகுகளை, ஜன்தன் சர்க்காரின் அலகுகளை உருவாக்கியுள்ளனர். உண்மையான வளர்ச்சியை அடைய மக்கள் முயன்று வருகின்றனர்.

உலக நிதி மூலதன நலன்களுக்குச் சேவை செய்யும் பொருட்டு, அதன் மூலம் கொள்ளையில் பங்கும் கமிசனும் பெறுவதற்கு, இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கத்தினர் பின்தங்கியுள்ள உலகின் பிற நாடுகளில் தமது மூலதனத்தை இடுகின்றனர். பிரதமரானதிலிருந்து மோடி தனக்கு நெருக்கமான, விருப்பமான முதலாளிய நண்பர்களுக்கு விசுவாசத்தைக் காட்டும் பொருட்டு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிலங்கள், சுரங்கங்கள், ஒப்பந்தங்கள், குத்தகைகள், முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றைப் பெற்றுத்தரப் பல்லும் நகமும் தேயக் கடுமையாக உழைத்து வருகிறார். அதானியின் ஆஸ்திரேலிய குயின்ஸ் லேண்ட் சுரங்கத் திட்டம் இந்தத் தொடர்பில் வைத்து மட்டுமே பார்க்க வேண்டும். இது போன்ற திட்டங்களால் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சமூக வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, வாழிடத்திலிருந்து

வெளியேற்றப்படும் அபாயமும் ஏற்கனவே எழுந்துள்ளது. சுற்றுச்சூழல் சமநிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வாழ்க்கை, பண்பாட்டு வாழ்க்கை, வாழ்முறை, சமூகக் கூட்டு என எல்லாம் முற்றிலும் அழிக்கப்படுகிறது. துயர் சூழ்ந்த வாழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சுரண்டும் ஆளும் வர்க்கங்கள் செய்ய ஒன்றுமில்லை. அவர்கள் இலாமீட்ட, மென்மேலும் இலாபமீட்டவே எண்ணம் கொண்டுள்ளனர்.

அதானி குழுமத்திற்கு எதிரான போராட்டத்தில் அழுத்தமாக ஊன்றி நின்று முன்னேறுமாறு மீண்டுமொரு முறை எமது கட்சி ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. உலக நிதிமூலதனத்தின் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் எப்போதும் உறுதியாக நிற்போம் என்று எமது கட்சி அறிவிக்கிறது. ஆயுதப் போராட்டம், சட்டவழி போராட்டம், மக்கள் திரள் இயக்கங்கள் முதலான எல்லா வகை போராட்ட வழிமுறைகளையும் விரிவாகப் பயன்படுத்துமாறு அறைகூவி அழைக்கின்றோம். உலகத்திலும் இந்தியாவிலும் உள்ள தொழிலாளர், உழவர், பழங்குடி சமூக இயக்கங்களையும் மனித உரிமை அமைப்புகளையும் அதானி குழுமத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களைச் சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் ஆதரிக்குமாறு அறைகூவி அழைக்கின்றோம்.

Gndra Usandi

ஹுட்சு உசேந்தி,
செய்தித் தொடர்பாளர்,
தண்டகாரணியச் சிறப்பு மண்டலக் குழு,
இபொக (மாவோயிஸ்ட்).